மாண்புமிகு திரு. இரா. விசுவநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் சொன்னது போல அந்தக் கோரிக்கை வழித்தடத்தில் 20-9-2001 முதல் 29-4-2002 முடிய ஏறத்தாழ 7 மாத காலத்திற்குத் தொடர்ந்து வேண்டிய அளவிற்கு அந்தப் பேருந்து வசதி செய்யப்பட்டது. ஆனால் அந்த வழித்தடத்தில் 7 மாத காலமாகத் தொடர்ந்து இயக்கினாலும்கூட போதிய அளவிற்கு வருவாய் இல்லாமல் மிகக் குறைந்த அளவிலேயே வருவாய் இருந்ததன் காரணமாக, அது தற்போது நிறுத்தப்பட்டது. மற்றொரு காரணம், கடப்போகத்தி கிராம மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலே இருக்கும் திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலைக்கும், சடையப்பபுரம் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள மேலப்பாவூருக்கும் சென்று பேருந்து வசதியைப் பெற்று வருகிறார்கள். அந்தக் கிராமத்திற்குப் பக்கத்திலே ஒரு கிலோமீட்டர் தூரத்திலே போதுமான பேருந்து வசதி இருப்பதன் காரணமாக அந்த வழித்தடத்தில் புதிய பேருந்துகளை இயக்குகின்ற குறிப்பு ஏதும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 14, திருமதி தமிழ்மொழி ராஜதத்தன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர்.

14—

கிரானைட் தொழிற்சாலை

***23957—திருமதி தமிழ்மொழி ராஜதத்தன்:**

மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

மேல்மலையனூர் தொகுதியில் கிடைக்கும் கறுப்புக் கல்லை ஏற்றுமதி செய்யும்பொருட்டு கிரானைட் தொழிற்சாலை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. நயினார் நாகேந்திரன், தொழில் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மேல்மலையனூர் தொகுதியில் கிடைக்கும் கறுப்புக் கல்லை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் அரசிடம் ஏதுமில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2003 நவம்பர் 3]

திருமதி தமிழ்மொழி ராஜதத்தன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். செஞ்சி வட்டத்திலுள்ள மேல்மலையனூர், செஞ்சி ஆகிய இரண்டு தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளிலே கறுப்புக் கல் நிறைந்த மலைப்பகுதிகள் அதிகமாகக் கிடக்கின்றன. தங்கத்திற்கு ஈடான இந்தக் கல்லைப் பயன்படுத்தி கிரானைட் தொழிற்சாலை அமைத்தால் அரசுக்கு அதிகமான வருமானம் கிடைப்பதோடு மட்டுமல்லாது, என் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் 500 பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்பும் அளிக்கின்ற வாய்ப்பு உள்ளது. எனவே, மாண்புமிகு அமைச்சரவர்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கின்ற என்னுடைய தொகுதி மக்களின் நலன் கருதி மீண்டும் பரிசீலனை செய்து இந்த கிரானைட் தொழிற்சாலையை அமைப்பதற்கு ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. நயினார் நாகேந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே தமிழ்நாடு கனிம நிறுவனம் சென்னை மணலியிலும் மற்றும் தருமபுரி மாவட்டம், மாதேப்பள்ளியிலும், ஆக இரண்டு கிரானைட் ஏற்றுமதித் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றது. இத்தொழிற்சாலைகளில் ஏற்கெனவே பலவகை கிரானைட் கற்கள் மெருகேற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்பொழுது சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் அதிக அளவில் கிரானைட் கற்கள் மற்றும் கிரானைட் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆதலால் உலக அளவில் இந்திய கிரானைட் கற்கள், மெருகூட்டிய கிரானைட் ஸ்லாப்புகள் விற்பனையில் கடும் போட்டி காணப்படுகின்றது. மேலும் தற்பொழுதுள்ள இரு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கிரானைட் ஓடுகள் மற்றும் ஸ்லாப்புகளுக்குப் போதிய சந்தை வாய்ப்பு இல்லையென்பதால் இத்தருணத்தில் சுமார் 15 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய மெருகூட்டும் தொழிற்சாலை அமைத்தால் இலாபகரமாக இருக்காது. இந்நிலையில் புதிதாக மேல்மலையனூர் தொகுதியில் கறுப்புக் கற்கள் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் அரசின் தமிழ்நாடு கனிம நிறுவனத்திடம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. கோ. இரவிராஜ்.

[2003 நவம்பர் 3

திரு. கோ. இரவிராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமீபத்திலே மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்துகின்ற வகையிலே ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததைப் போல கிரானைட் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த முன்வருமா எனக் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இது மூலக் கேள்விக்குத் தொடர்பற்றது.

வினா எண் 15, திரு. எஸ்.ஜி. விநாயகமூர்த்தி, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர்.

15—

குடிநீர் ஆதாரங்கள்

***5336—திரு. எஸ்.ஜி. விநாயகமூர்த்தி:**

மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) குடிநீர் ஆதாரங்களை உருவாக்க அரசிடம் சிறப்புத் திட்டம் ஏதும் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், விவரம் என்ன?

முற்பகல் 11-40

மாண்புமிகு திரு. எம்.சி. சம்பத், உள்ளாட்சித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) சென்னை மாநகரின் குடிநீர் வழங்கலை மேம்படுத்தும்பொருட்டு சென்னை நகருக்குக் குடிதண்ணீர் கொண்டு வரும், சென்னைக் குடிநீர் வழங்கல் பெருக்கத் திட்டம்-1-ன் பணிகள் 720 கோடி ரூபாய் செலவில் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சென்னைக் குடிநீர் வழங்கல் பெருக்கத் திட்டம்-2-ன்கீழ் 110 கோடி ரூபாய் செலவில் பாலாற்றின் குறுக்கே வயலூரில் தடுப்பணை கட்டி நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டரும் மற்றும் செங்கற்பட்டு கொளவாய் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டரும் நீர் கொண்டு வரும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS